

ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர் உலகத்தை ஆளும் மாவேந்தர் அவரே|| தி.பா.47:2

முதல் வாசகம்: ஏபிரேயர்9:2-3,11-14

எனவே, தூய சகோதர சகோதரிகளே அத்திரு உறைவிடத்தில் முன்சூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் 'தூயகம்' என்பது பெயர். இரண்டாம் திரைக்குப் பின், 'திருத்தூயகம்' என்னும் சூடாரம் இருந்தது. ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் சூடாரம் முன்னதை விட மேலானது. நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்களமீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.

பதில்பாடல்: திருப்பாடல் 47:2 - 3,6 - 7,8 - 9

எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

நற்செய்தி: மாற்கு 3: 20- 21

அக்காலத்தில் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டு வரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

தியானம்: இறைவனுடைய அன்பையும் அவரது இரக்கத்தையும் உணர்ந்து இறை உறவிலே வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். முதல் வாசகம் யூதர்களின் பணியையும், இறைமகன் இயேசுவின் மீட்புப் பணியையும் ஒப்பிட்டு பார்க்கின்றது. யூதர்கள் தமது பாவ நிலையை உணர்ந்தவர்களாய் தூயகத்திற்குள் செல்லமுடியாத நிலையிலே, அவர்கள் சார்பாக குருக்கள் பாவப் பரிகாரப் பலிகள் செலுத்தினார்கள். ஆனால் இன்று இதற்கு முன் ஒருபோதும் இல்லாத அதி உயர்ந்த தலமைக்கு அப்போது கிடைத்திருக்கின்றார் என்று எபிரேய ஆசிரியர் கூறுகின்றார். ஏனெனில் அவர் பாவத்தையும் மரணத்தையும் வென்றுவிட்டார். தமது இரத்தத்தால் முத்திரையிட்டு எல்லாக்காலத்துக்குமாக ஒரே முறை இயேசு தம்மை ஒப்புக்கொடுத்துவிட்டார். அவரே எமது மீட்பர். இன்று எமது பாவங்கள் மன்னிக்கப்பட நம்மீது தெளிக்கப்பட்டிருப்பது கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம். கிறிஸ்துவின் வெற்றியில் நாம் பங்குபெற தூய ஆவியாரின் வழிநடத்தலுக்குள் நாம் இருக்க வேண்டும். ஆவியானவரின் வல்ல செயலினால் இயேசு பல அற்புதங்களை ஆற்றினார். கிறிஸ்துவின் வாழ்க்கையினால் நாம் கடவுளின் பிள்ளைகளாக மாற்றப்பட்டுள்ளோம். பாவிகள், ஏழை எழியோரின் பங்காளன் இயேசு என்பதை நற்செய்தி விளக்குகின்றது. உண்பதற்குக் கூட நேரமில்லாமல் மக்களுக்கு இறைபணி ஆற்றுகின்றார். ஆனால் சிலர் அவரை 'மதிமயங்கியவன்' என்று பட்டம் சூட்டியது மட்டுமல்லாது அவர்மீது கொலைக் குற்றத்தையும் சுமத்துகின்றார்கள். எம்மையும் உலகம் ஏனெனம் செய்யலாம், அவ்வாறு செய்யும் பொழுது கைமாறு மிகுதியாகும். அவரது திட்டத்தை நிறைவேற்றும் பணியில் நம்மை அஃப்;பணிக்க வேண்டும; எமது வாழ்க்கை நற்செயல்மிக்க வாழ்வாக அமைய இயேசு வழி நடப்போம். உண்மைக்கு சான்று பகர்வோம்.